

श्रीमद्बुनिषद्-ब्रह्मेन्द्र-योगिभिः कृता श्रीरामाष्टपदी

सानुवादा



ஸ்ரீமத் உபநிஷத் ப்ரஹ்மேந்தர யோகிகளால் இயற்றப்பட்ட ஸ்ரீ ராமாஷ்டபதி - தமிழ் மொழிபெயர்ப்புடன்

Ramashtapadi of Upanishad Brahmendra Yogi
with Tamil translation

Source: Adyar Library

Procured for personal research work: Dr. Aravindh Ranganathan.

This is provided for educational and research use. No part of this is to be used for commercial purposes

Tamil translation: Smt. Vidya Jayaraman

Accompanying Audio: [The Lost Melodies](#)

சில குறிப்புகள்:

- ஶரீரமதும் நமோத்து என்ற அஷ்டபதி யில் "த்வம்" (நீ) - தும்யம் - உனக்கு என்பது நான்காம் வேற்றுமையில் இருப்பினும், "ஸ்ரீ ராம" என்று ராமரை விளித்து வணங்குவதாலும், ஸம்போதானத்தில் வேறு கீதம் இன்மையாலும் இந்த முதல் அஷ்டபதி ஸம்போதனத்தில் அமைந்துள்ளதாக கருதலாம். பேரா. வே. ராகவன் அவ்வாறே கொள்கிறார்.
- இதில் அகாராதி கண்ணகை ராந்தமாக வரிகளை அமைத்துள்ளார். இதை 51 வர்ணங்கள் அமைந்த மாலையை அணிவிப்பதாக ஸ்ரோகத்தில் சொல்கிறார். வ்யாகரணத்தில் அடிப்படையில் தீர்க்க கூட போன்றவை இல்லையெனிலும் மந்த்ர சாஸ்தர அடிப்படையில் இவைகளைச் சேர்த்தே 51 அக்ஷரங்கள்.
- ஸ்ரீமத் உபநிஷத் ப்ரஹ்மேந்தர யோகிகள் சிறந்த அத்வைத ஸந்யாஸி. த்ரிபாத்ராம என்ற பதம் இவர் செய்த கீதங்களில் அடிக்கடி வரும். 108 உபநிஷதங்களில் ஒன்றானது த்ரிபாத்விபூதிநாராயண உபநிஷத். இந்நாலில் ராம யந்தர நிர்மாணம் குறித்த விஷயங்களும் உள்ளன. ஸ்ரீ உபநிஷத் ப்ரஹ்மேந்தர யோகிகள் வழிபட்ட ராமயந்தரம் இன்றும் அவருடைய ஆஸ்ரமத்தில் காணலாம். இதில் உள்ள ஸ்வரூபத்தை இவரது ஏழாவது அஷ்டபதி யில் "சக்ராட் ஷ்ட்கோணமஷயவிஹாரே" என்று குறிப்பாகக் கூறுகிறார்.
- 
- ப்ரஹ்மத்தின் மூன்று பாதங்களாக சொல்லப்பட்ட வித்யா ஆனந்தம் துரீயம் முதலிய தத்வங்கள் இவரால் அத்வைத ரீதியாக விளக்கப்படுகின்றன. அதே போல துரீயத்தின் விபாகங்களாக துரீயதுரீயம், துரீயாதீதம் முதலிய கோட்பாடுகளையும் விளக்குகிறார். ராமனை பரப்ரஹ்மத்தின் வடிவாகக் காண்கிறார்.
- இவ்வாறு வேதாந்த ஸாஸ்தரவிஷயகமான சில ஸப்தப்ரயோகங்கள் இவரது அஷ்டபதிகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ஸ்ரோகங்களில் தென்படுகிறது.
- அது மட்டுமன்றி முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனமான "ஶ்ரீருருஹஸ்ய ஦ாஸாஹ் நோ சேத ஶ்ரீருருஹ ஏவாஹம்" என்ற வரிகளில் இவருடைய தாக்கம் தென்படுகிறது. மேலும் இவர் ராமனை ப்ரஹ்மா-விஷ்ணு-சிவன் மூவரும் வணங்குவதாகப் பாடுகிறார். மும்மூர்த்திகளும் ராமனின் குடைசயங்களை வியக்கும் 'மும்மூர்த்துலு' என்ற த்யாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனை போன்றவற்றின் மீதும் இவரது ப்ரபாவும் இருப்பதை உணரலாம்.
- இவரது பிற கரந்தங்களிலொன்று மஹாவாக்ய ரத்னவை என்ற வ்யாக்யானம் ஒன்றும் உள்ளது. இந்த 108 மஹாவாக்யங்களைப் பற்றிய குறிப்பு இவரது பஞ்சம்யந்த அஷ்டபதி யில் உள்ளது.

- அகாராதி வரிசையில் உள்ள கீதத்தில் ஏகாக்ஷர கோஷாதிகளிலிருந்து தாத்பர்யத்தின் அடிப்படையில் பொருத்தமான அர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது.
- சிவப்புநிறத்தில் அச்சுப்பிழை மற்றும் நீலக்குறியில் அனுமானிக்கப்பட்ட திருத்தமும் சுட்டப்படுகிறது.

॥ श्रीरामाष्टपदी-प्रारम्भः ॥

ॐ

॥ श्रीमद्विद्वादिष्ठान-परमहंस-सद्गुरुश्री-रामचन्द्राय नमः ॥

स्वाविद्यापद-तत्कार्य-त्रैपद-वैभवम् ।
श्रीरामचन्द्र-साम्राज्यं नौमि सञ्चित्-सुखात्मकम् ॥
नत्वा श्रीमदेशिकेन्द्रं कैवल्य-पदमिच्छताम् ।
तदासये त्रिपाद्राम-गीतावलिरुदीर्यते ॥
अष्टाविंशाधिक-शत-गीत-रत्नाकरोत्तमे ।
आद्यं त्रयोदश-पदं शिष्टं त्वष्टपदं भवेत् ॥
श्रीराम-शब्द-सम्बुद्ध्या साकमष-विभक्तिकः ।
एकैकस्या विभक्तेस्तद्वीतं षोडशद्योच्यते ॥
पञ्चाशद्वर्ण-सन्मालालङ्घारवर-कन्धर ।
श्रीमत्तिपाद्रामचन्द्र नमस्तुभ्यं पुनः पुनः ॥

ஆத்மஸ்வரூபத்தை (மறைக்கும்) அவித்யை மற்றும் அதன் செயல்பாடுகளால் ஏற்பட்ட மூன்று பாதங்களைக் (வித்யா, ஆனந்தம் மற்றும் தூரீயம்) கொண்ட (ப்ரஹ்மத்தின்) ஸக்சிதானந்த ஸ்வரூபமாக இருக்கும் ஸ்ரீ ராமசந்தரனுடைய (மோகஞ்) ஸாம்ராஜ்யத்தை வணங்குகிறேன்.

ஸ்ரீ குருவை வணங்கியபின், முக்தியை விரும்பியோர்க்கு அது கிடைப்பதற்காக த்ரிபாத்ராமனுடைய கீதங்கள் வரிசையாக சொல்லப்படுகின்றன.

128 கீதங்கள் கொண்ட கீத ஸமுத்ரத்தில் முதல் (கீதமானது) 13 பதங்கள் (கொண்டதாகவும்) எஞ்சியவை எட்டு பதங்கள் ஆக உள்ளது.

ஸ்ரீ ராம என்ற பதத்தை ஸம்போதனத்துடன் (விளி வேற்றுமை உட்பட) சேர்த்து எட்டு விபக்திகள் கொண்டது. ஓவ்வொன்றும் ஒரு விபக்தியில் என கீதம் பதினாறுக முதலில் சொல்லப்பட்டது.

51 (அக்ஷரங்கள் அமைந்த) வர்ணமாலா ரூபமாக அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடைய ஸ்ரீ த்ரிபாத் ராமசந்தர! உனக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். (வ்யாகரணத்திகளின் அடிப்படையில் தீர்க்க ரூபோன்றவை இல்லையெனில் மந்தர சாஸ்தர அடிப்படையில் இவைகளைச் சேர்த்தே 51 அக்ஷரங்கள்.)

प्रथमखण्डः

श्रीराम तुभ्यम् - गीतम् - बिलहरिरागः

पल्लवी

श्रीराम तुभ्यं नमोऽस्तु भो राम ते नाम वाचि ममास्तु ।

तव दक्षपादो हृद्यस्तु विदेहकैवल्यभाग्यं ममास्तु ॥ श्री ॥ १

अङ्गुतत्वद्भक्तिरस्तु आवयोरन्तरं कदापि मास्तु ।

इन्दिरा मत्कैवल्येऽस्तु ईश्वर त्वद्भक्तिबृन्दक्षेमोऽस्तु ॥ श्री ॥ २

उत्कृष्टतत्त्वं ममास्तु ऊर्ध्वादिदिग्ब्यापि मज्जानमस्तु ।

ऋतवाख्यातिस्तवास्तु ऋकारार्थमोहवैरल्यमस्तु ॥ ३ श्री ॥

लूमायाविद्वेषो मास्तु लूमोहग्रासनिर्मोहचिन्मेऽस्तु ।

एकमेवाद्वैतं मेऽस्तु ऐश्वरदिव्यविज्ञानं ममास्तु ॥ ४ श्री ॥

ओङ्कारलक्ष्ये हृन्मेऽस्तु औपाधिकातीतानन्दो ममास्तु ।

अंतमविद्यायां मेऽस्तु अःकारमायामृत्युभावमस्तु ॥ श्री ॥ ५

कल्याणरामो हृद्यस्तु खलषद्वर्गं निग्रहो ममास्तु ।

गीतावेद्यरतिरस्तु घोरसंसारस्त्वद्भक्तेषु मास्तु ॥ श्री ॥ ६

डार्णविषशान्तिरस्तु चक्रराजागरतैव ममास्तु ।

छन्दशिरसे वाचि मेऽस्तु जीवब्रह्मैक्यं निरङ्कुशमस्तु ॥ श्री ॥ ७

झषकुलेशकृपा मेऽस्तु ज्ञानविज्ञानसम्यग्ज्ञानं मेस्तु ।

ठभवरुक्षान्ति मेऽस्तु ठचन्द्रशीतलं मच्छित्तमस्तु ॥ श्री ॥ ८

डजविषग्रासो मेऽ[मा] स्तु ढलक्ष्यैक्यनित्यसंपन्ममास्तु ।

णलक्ष्याचित्सिद्धिरस्तु त्रिपात्तुर्यचैतन्यं मेऽस्तु ॥ श्री ॥ ९

थर्धर्मप्रवृत्तिरस्तु दास्यं सीतापतेर्नित्यं ममास्तु ।

धीलक्ष्यसंविनममास्तु निर्गुणब्रह्मात्मरूपं ममास्तु ॥ श्री ॥ १०

परमानन्दे ममास्तु फणीशपर्यङ्कशायिदयास्तु ।

बन्धमोक्षभ्रान्तिर्मास्तु भक्तपटलकटाक्षो ममास्तु ॥ श्री ॥ ११

मायाकार्यवेशो मास्तु योगमुख्यफलचिद्रूपं मेऽस्तु ।

रामचन्द्रभक्तिरस्तु लोकदेशिकोपदेशो ममास्तु ॥ श्री ॥ १२

विष्णुता सर्वत्र मेऽस्तु शान्ताविद्याद्वयतत्कार्यमस्तु ।

षड्गौश्वर्णं ममास्तु सत्यप्रतिज्ञाबिरुदं तवास्तु ॥ श्री ॥ १३

हदि त्वदक्षपादोऽस्तु लशक्तिशक्तिदपराचिन्मेऽस्तु ।

क्षीराब्धिशायिभावोऽस्तु श्रीरामचन्द्रेन्द्र कैवल्यं मेऽस्तु ॥१४

॥ ॐ ॥

प्रीराम! उनकंकु नमस्कारम्! ओ राम! उन्न नामम् एन्वाकंकील् इरुक्कट्टुम्! उन्नुउटय
नेनपुण्णयम् बेपारुन्तीय तिरुवटिकाल् एन्न इत्यत्तील् इरुक्कट्टुम्! वितेहु मुक्ती एन्न बेपरुम्
पाक्यम् एनकंकु कीट्टट्टुम्. (१)

उन्निट्टील् अन्तपुतमाण पक्ती त्थोन्नरुट्टुम्. नम्मिटये इटेवेणी एप्पेऋतुम् इल्लामल्
इरुक्कट्टुम्. एन्नुउटय मुक्तीयिल् लक्ष्मी (कटाक्षम्/अनुकरणम्) इरुक्कट्टुम्.

ओ इरेवा! उन्नुउटय पक्तर् कृट्टत्तील् नन्मेम इरुक्कट्टुम्. (२)

मेलाण उन्तु तत्वम् एन्नुउटयताक इरुक्कट्टुम्. मेल नेंककिच चेल्वताक एन्न ग्राणम्
इरुक्कट्टुम्. रुतत्तील् (तार्मीकमाण उलक नीयती एन्ऱु संतुलमाक बेपारुन्स केवाळाम्)
उन्नुउटय बेपरुमेम इरुक्कट्टुम्. पाम्पेपप्प पोन्न मेंवाम तुरेवाक इरुक्कट्टुम्. (३)

मैले पोन्न मेंवाम विमुंक्तुकेयिल् मेंवामर्र तन्मेम उन्न पुत्ती एन्निटम्
इरुक्कट्टुम इव्वलुक विष्णयमाक मायेययुम् त्वेवेष्मुम् एन्निटम् इल्लामल् पोकट्टुम्.
इरन्नटर्र ओन्नरेए एन्नुल्ल इरुक्कट्टुम्! राप्पवर्णेनप्प पर्न्निय पुनितमाण ग्राणम्
एन्नुउटयताक आकट्टुम्. (४)

प्रर्व्वमवित्ययिल् एन्नुउटय (मनम्) इरुक्कट्टुम्. मायेयाल् एर्पटुम् त्थोर्नवंकग्रुक्कु
अधीव उन्नटाकट्टुम्. एन्न उरुतयम् ओम्कार लक्ष्मयत्तील् इरुक्कट्टुम्. उपात्तीकग्रुक्कु
अप्पार्पट्ट आनन्तम् एन्नुउटयताक इरुक्कट्टुम्. (५)

कल्याणरामाण एन्न उरुतयत्तील् इरुक्कट्टुम्! तीमेम चेय्युम् (काम क्षेत्रोत लोप मेंवाम मत
मात्त्वर्यांकाण) एन्न एकवर्काणाण आर्णिणे लतुक्कुतल् एन्नुउटयताक इरुक्कट्टुम्!
कीतत्तेत अनीक्कुम आसे इरुक्कट्टुम्! कोरमाण चम्चारम् उन्नुउटय पक्ताकग्रुन्स इल्लामल्
इरुक्कट्टुम् (६)

உன் சக்ரமெனும் (ராம யந்தரம்) தங்குமிடம் மட்டுமே என்னுடையதாக்கட்டும். விஷய ஆசைகள் என்ற கடலின் ஶாந்தம் உண்டாக்கட்டும். உபநிஷதங்களில் என் வாக்கு லயிக்கக்கட்டும். ஜீவனும் ப்ரஹ்மமும் ஒன்றென்ற கொள்கையில் தங்கு தடையற்றதாக இருக்கக்கட்டும் (७)

(மத்ஸ்யாவதாரம் செய்தவரானதால்) மீன் குலத்தின் அரசரின் க்ருபை என்னிடம் இருக்கக்கட்டும். ஞானம் விஞ்ஞானம் என்ற சரியான ஞானம் என்னுடையதாக ஆகட்டும். ரோகமான சம்சாரத்தின் சாந்தி என்னுடையதாக ஆகட்டும். சந்தரமண்டலத்தின் குளுமை என் புத்தியாக இருக்கக்கட்டும் (८)

கடலில் உண்டாகும் விஷமிக்க முதலைகள் இல்லாமல் போகக்கட்டும்! பறைசாற்றும் ஓரே நோக்கமாகிய நித்யமான செல்வமான முக்தி என்னுடையதாக ஆகட்டும்! வித்யையின் நோக்கம் என் சித்தத்தில் கிட்டட்டும். மூன்று பாதங்கள் கொண்ட அந்த சைதன்ய ஸ்வரூபமானது என்னுடையதாக ஆகட்டும் (९)

அறிவின் நோக்கமான ஞான ஸ்வரூபமான பேரொளி எனதாக்கட்டும். காக்கும் தர்மத்தில் ப்ரவ்ருத்தி இருக்கக்கட்டும். சீதையின் தலைவனிடத்தில் அடியவஞக இருக்கும் தன்மை எப்போதும் என்னுடையதாக ஆகட்டும் (१०)

பேரானந்தம் என்னுடையதாக இருக்கக்கட்டும், பாம்பனை மேல் துயில்பவரின் தயை இருக்கக்கட்டும். பிறப்பு இறப்பு என்ற இரு நிலைகளான குழப்பம் இல்லாதிருக்கக்கட்டும். பக்தர் கூட்டத்தின் கடாக்கும் எப்போதும் என்னுடையதாக இருக்கக்கட்டும் (११)

மாயையின் செயல்பாடுகளால் உள்ள தாக்குதல் இல்லாதிருக்கக்கட்டும். யோகத்தின் முக்ய பலனை சித்ரூபம் என்னுடையதாக இருக்கக்கட்டும். ராமசந்தரனிடத்தில் பக்தி இருக்கக்கட்டும்! உலகில் குருவின் உபதேசம் என்னுடையதாக இருக்கக்கட்டும் (१२)

(ஸமம் தமம் உபரதி, திதிக்ஷா, ஸ்ரத்தா, ஸமாதானம்) ஆகிய ஆறு குணங்களைனும் செல்வம் எனதாக்கட்டும். விஷ்ணுத்தன்மை எங்கும் என்னுடையதாக இருக்கக்கட்டும். ஸத்யத்துக்கு கட்டுப்பட்டவன் என்ற விருது உனதாக இருக்கக்கட்டும். (१३)

அனந்த ஶக்தியும் ஶக்தியை அளிக்கும் அந்த பரப்ரஹ்மம் என் சித்தத்தில் ஒளிரட்டும். ஹ்ருதயத்தில் உன்னுடைய ஶக்தி வாய்ந்த திருவடிகள் இருக்கக்கட்டும். ஸ்ரீ ராமசந்தரேந்தர! முக்தி நிலை என்னுடையதாக இருக்கக்கட்டும்! (१४)

ॐ

॥ अथ प्रथमान्तर्गीतमुच्यते ।

अयि रघुवर सीताकान्त सचित्सुखात्मा

चरमजनिभृदाप्या विद्वरिष्टेन्द्रहृद्या ।

विधिहरिहरसेव्या या हि कैवल्यसंप

द्विलसतु मयि भृत्ये तावकी राम मूर्तिः ।

*अयि एन्ऱ चेशालं वीणी, लकावेव अमृत्तल, विशारीत्तल आक्षय पल बेपारुं केान्नटतु.

ॐ राकुकुलत्तीलं शिरन्तवरो! श्वेतायिनं मण्णेलरो! लश्चित्तानन्तं लवरुपमाक उल्लावरो!

शुन्त ज्ञानमोमे कठेत्तीयाक इरुक्कट्टुमे एन्नुम निलैये अठेवतर्कान्तुम, कर्त्तरीन्त
सान्नेरुंकरुं तैलमेयानवर्कलीन उरुत्तयत्तील इरुप्पतुमान्तुम
प्ररुम्मा-वीक्ष्णु-शिवन् आक्षयोर वणंकुवत्तान्तुम, एतु मुक्तीयेनुम चेल्वमानकवुम
उल्लात्तेऽप्पटिप्पट्ट उन्न मुर्त्तीयान्तु अष्टेनुं वीणांकट्टुम!

॥अयि श्रीराम - नाटै रागः ॥

पल्लवी

अयि श्रीराम तावकमूर्तिर्मयि विलसतु विदेहमुक्तिः ॥

प्राणादिनामान्तद्व्यष्टकला सञ्जातनानाप्रपञ्चमाला ।

यस्यां चित्येव सर्गादिलीला मापन्ना सेह चिदेवाकला ॥ अयि ॥ १

मायाकार्यकल्पितसंवेदग्रासत्वेनाङ्गीकृतचिद्विद्या ।

समस्त वेदवेदान्तवेद्या विदेहकैवल्यस्वरूपाद्य ॥ अयि ॥ २

स्वनामभजनभक्ताधीन सर्वत्रविजृम्भितचिद्घाना ।

स्वसत्ताकबलीकृतनाना भक्तालिहृत्कमलविभाना ॥ अयि ॥ ३

स्वभक्तज्ञानालिग्रासदक्षा स्वसेवकालिरक्षाणदीक्षा ।

नारदादिमौनिहृद्यपक्षा वितरणपटुस्थूलक्षा ॥ अयि ॥ ४

उन्मार्गगमिजन्तुशिक्षणा सन्मार्गगमिजन्तुरक्षणा ।

चराचरविश्वविलक्षणा सत्यविज्ञानानन्दलक्षणा ॥ अयि ॥ ५

अत्यद्धुताखण्डतेजोरूपा भावभावकलाग्रासरूपा ।

नानाद्वैतातीताद्वैतरुपा भक्ताभयदश्रीरामभूपा ॥ अथ ॥ ६

स्वाविद्याद्वयकलङ्कहीना निष्कलङ्कपराक्षरभाना ।

कायाद्यवहृदयविमाना त्रैपदनारायणाभिधाना ॥ अथ ॥ ७

स्वाविद्याद्वयतत्कार्यजात-ग्रासनिरविद्यत्वेनभाता ।

श्रीरामचन्द्रहृदिरख्याता विकलेवरकैवल्यभूता ॥ अथ ॥ ८

ॐ

ஓ ஸ்ரீராம! உன்னுடைய வடிவமயமாக விதேஹ முக்தியாக விளங்குகிறது.

ப்ராணன் முதல் நாமம் வரையிலான பதினாறு பகுதிகளைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட வெவ்வேறு உலக வரிசைகள், யாருடைய புத்தியில் ஸ்ரங்கி என்ற லீலையாகத் தோன்றியதோ அது இங்கே சைதன்யமாகவே இருக்கிறதோ (ஓ ஸ்ரீராம! ..) - १

**அவையாவன:ப்ராணம்(ஹிரண்யகர்ப்ப), ஸ்ரத்தா⁴, ஆகாயம் முதல் ப்ருதிவீ வரையிலான பஞ்ச மஹாபூதங்கள் (5) இந்தரியம், மனஸ், அன்னம், வீர்யம், தபஸ், மந்த்ரம், லோகம், கர்ம, நாம)

மாயாசக்தியின் செயல்பாட்டால் கல்பிக்கப்பட்டு மறைக்கப்பட்டதாக அறியக்கூடியதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சைதன்யத்தைப் பற்றிய ஞானமாகவும், அனைத்து வேத வேதாந்தங்களாலும் அறியப்படுவதுமானதும், முதலானதும், விதேஹ முக்தி ஸ்வரூபமாகவும் (ஓ ஸ்ரீராம! ..) - २

தன் நாமத்தை பஜிக்கும் பக்தர்களுக்கு நம்பிக்கைக்குரியதாகவும், எங்கும் வ்யாபித்த சிதாகாரமாக இருப்பதும், தன் ஸத்தா ஸ்வரூபம் விழுங்கப்பட்ட பல்வேறு (உருவங்களில்) பக்தர்கள் கூட்டமெனும் தாமரைக்கு (ஸஹிய) ஓளியாக இருப்பதுமான (ஓ ஸ்ரீராம! ..) - ३

தன்னுடைய பக்தர்களின் அஞ்ஞானத் திரள்களை நீக்குவதில் நெபுண்யம் கொண்டதாகவும், தன்னுடைய தாஸர்கள் குழுவைக் காப்பதில் த்ருடமாக இருப்பதாகவும், நாரதர் முதலிய முனிவர்களின் ஹ்ருதயத்தைத் தன் பக்கம் கொண்ட, கரை ஏற்றுவதில் ஸாமர்த்யம் உள்ள உருவக் குறிப்புமான (ஓ ஸ்ரீராம! ..) - ४

தீயவழியில் செல்லும் ஜீவன்களை தண்டிப்பது, நல்வழியில் செல்லும் ஜந்துக்களைக் காப்பது, அசையும் அசையா பொருட்கள் கொண்ட உலகிலிருந்து வேறுக இருப்பது, ஸத்யம் ஞானம் ஆனந்தம் ஆகியவற்றைத் தன் (ஸ்வரூப) லகஷணமாகக் கொண்ட (ஓ ஸ்ரீராம! ..) - ५

அத்புதமான அகண்டமான தேஜஸ் ஸ்வரூபமாகவும், இருத்தல் இல்லாதிருத்தல் ஆகிய பகுதிகளை நீக்கும் உருவமாய், பல்வேறு த்வைத் நிலைகளுக்கு அப்பாற்பட்ட அத்வைத ஸ்வரூபமாய், பக்தர்களுக்கு அபயமனிக்கும் ஸ்ரீராமன் என்னும் அரசனுய (ஓ ஸ்ரீராம! ..) - ६

ஆத்ம ஸம்பந்தமான அவித்யை என்னும் அழுக்கு அற்றதாகவும், அப்பழுக்கற்ற அழிவற்ற பரம்பொருளாகத் தோன்றுவதாகவும் உடல் உள்ளாம் முதலியவற்றை நடத்திச் செல்வதும்,(சைதன்யமாக உள்ளதும்) மூன்று பாதங்கள் கொண்ட நாராயணன் என்ற பெயர் கொண்ட (ஓ ஸ்ரீராம! ..) - ७

ஆத்ம ஸம்பந்தமான அவித்யை அதன் காரணமாகத் தோன்றும் த்வைதபாவனை மற்றும் அதனால் உண்டாகும் செயல்களை மறைத்து அவித்யை இல்லாத்தன்மையதாய் உள்ளதும், பூர்ணராமசந்தரன் என்று ஹ்ருதயத்தில் நன்றாய் விளங்குவதும், விதேஹ முக்தியாகவே உள்ள ஃ (ஓ பூர்ணராம! ..) - ८

ॐ

द्वितीयान्तर्गीतम्

स्वाविद्यातत्कार्यग्रामं मनसा नापि स्मरामि मिथ्येति ।

कलये कैवल्यरामं प्रत्यगभिन्नपरं ब्रह्मास्मीति ॥

आुत्तमवीष्ट्यमाण अवीत्त्यय मर्त्तुम् अथन् शेयलं कूट्टाङ्कैना अवै मित्त्यय एन्पत्तालं मनत्तालुम् नीजेनक्क माट्टेऩ्. मुक्ती (एनुम् आनन्त ष्वरूपमाण) रामैन् आुत्तमावैत्त तवीर वेगेरुन्नुम् अल्लात (परम्पेराग्रैना) नाऩे प्ररूपमम् एन्ऱु नाटुवेण.

रामम् - यदुकुलरागः - त्रिपुटतालम्

पल्लवी

रामं कलये सोऽहमस्मीति त्रैपदरामं कल्याणरामं कैवल्यरामं कोदण्डरामं ।

रामं भक्तपटलाभिरामं मुक्तिसीताकुमुदसोमम् ।

स्वेतरवस्तुग्रसनकामं विदहैवल्यपट्टाभिरामम् ॥ रा ॥ १

भातं चराचरविश्वतातं स्वाविद्यापादवार्धिपोतम् ।

नारदादिहृदयाविर्भूतं तत्त्वज्ञानिबृन्दे सकृद्विभातम् ॥ रा ॥ २

तारं समस्तवेदान्तसारं संसारपारावारपारम् ।

प्रणतभक्तपटलोद्धारं नमन्ति यं यतयो वारंवारम् ॥ रा ॥ ३

ज्ञानं भक्तपटलैकतानम् अतद्वासवेदान्तमानम् ।

सनकादिमौनिहृदिविमानं त्रिपाद्विभूतिनारायणभानम् ॥ रा ॥ ४

बालं वैजयन्तीवनमालं धर्माधर्मसागरवेलम् ।

भक्तपटलरक्षणशीलं वेदमस्तकेडितानन्तलीलम् ॥ रा ॥ ५

पात्रं भूमब्रह्मानन्दगात्रं नतकामपिशाचवेत्रम् ।

स्वाविद्यापादभासकनेत्रं कोसलराजसुतावरपुत्रम् ॥ रा ॥ ६

मोक्षस्वाविद्यामोचनदक्षं भक्तपटलनित्यपक्षम् ।

स्वतत्त्वज्ञानिनित्यापरोक्षं कैवल्यवितरणस्थूललक्ष्म ॥ रा ॥ ७

इन्द्रं स्वभक्तावने निस्तन्द्रं वेदमस्तकवेद्योपेन्द्रं ।

निरङ्कुशभूमानन्दसान्द्रं स्वदत्तकैवल्यरामचन्द्रेन्द्रम् ॥ रा ॥ ८

அவனே நான் (என்ற அத்வைத பாவனையுடன்) ராமனை நாடுவேன். மூன்று பாதங்கள் (வித்யா, ஆனந்தம், தூரீயம்) கொண்ட ப்ரஹ்மஸ்வரூபமான ராமனை, கல்யாணராமனை, முக்தி (என்னும் ஆனந்தமேயான) ராமனை, கோதண்டராமனை

ராமனை பக்தர் கூட்டங்களை மகிழ்ச்செய்பவரை, முக்தி ஸ்வரூபமேயான சீதை என்னும் ஆம்பல் டூக்கச் செய்யும் சந்தர்னை, தன்னுடையது பிறருடையது என்பதை நீக்குவதில் ஆசை உள்ளவரை, விதேஹ முக்தி (விதேஹ தேசத்திற்கு பெருவாழ்வான) ஸ்வரூபமாக உள்ள பட்டாபிராமனை - (1)

தோற்றமாகிய அசையும் அசையாப்பொருட்கள் கொண்ட உலகின் தந்தையை, தன்னுடைய அவித்யாபாதத்தைக் கடக்க உதவும் படகை - (2)

ஓம்கார ஸ்வரூபத்தை, அனைத்து வேதாந்தத்தின் ஸாரத்தை, ஸம்ஸாரக் கடலைக் கடக்க வைப்பவரை, வணங்கும் பக்தர் கூட்டத்தைக் கரையேற்றுபவரை, யதிகள் மீண்டும் மீண்டும் யாரை வணங்குவார்களோ அவரை (3)

ஞானஸ்வரூபமாய் உள்ளவரை, பக்தர்கள் குழுவின் ஒரே த்யேயமாக இருப்பவரை, ஸனகர் முதலிய முனிவர்களின் ஹ்ருதயத்தில் இருப்பவரை, த்ரிபாத்விஷுதி நாராயணராக தோன்றுபவரை - (4)

குழந்தைவடிவில் உள்ளவரை, வைஜயந்தீ மாலை அணிவவரை, தார்மம் அதர்மம் (இருமை - மறுபிறப்புக்கு வழி செய்வன) என்ற ஸமுத்ரத்தை கடக்க வைக்கக் கூடியவரை, பக்தர்கூட்டத்தைக் காப்பதைத் தன் நடத்தையாகக் கொண்டவரை, வேதசரிரமான உபநிஷதங்களால் வணங்கப்பட்ட அளவற்ற லீலைகளைச் செய்பவரை (5)

நன்னடத்தை உள்ளவரை, உலகில் ப்ரஹ்மானந்தத்தின் உருவானவரை, வணங்குவோரின் காமம் எனும் பிசாசை (ஒட்டக்கூடிய) தண்டத்தைத் தாங்குபவரை தன்னுடைய அவித்யா பாதத்தை ஒளிர்ச்செய்யும் கண்களை உடையவரை, கோஸல அரசரின் பெண்ணை (கெளஸல்யாவின்) பூஜிக்கத்தக்க புதல்வரை (6)

மோகஷ ஸ்வரூபமாகவே உள்ளவரை, ஆத்ம ஸம்பந்தமான அவித்யையை விடுவிப்பதில் சக்தி வாய்ந்தவரை, பக்தர்கள் கூட்டத்தை எப்போதும் தன்னருகே வைத்துக் கொண்டவரை, ஆத்ம தத்வத்தை அறிந்த ஞானிகளுக்கு எப்போதும் ப்ரத்யக்ஷமாக இருப்பவரை, மோகஷத்தை அனிப்பதில் ஸாமர்த்யமுள்ள உருவமுள்ள சின்னத்தை (7)

பரப்ரஹ்மத்தை, தன்னுடைய பக்தர்களைக் காப்பதில் சோர்வற்றவரை, வேதத்தின் ஶரிரமான உபநிஷதங்களால் அறியப்படும் உபேந்தரனை, தடையற்ற ஆனந்த கனஸாரமாக இருப்பவரை, தன்னால் கொடுக்கப்படும் மோகஷத்தை உடைய ராமச்சந்த்ரேந்தரனை (8)

ॐ

॥ तृतीयान्तर्गीतम् ॥
 शुकादिभिर्भागवतप्रधानैर्यत्पूर्वमात्तं परमाक्षराख्यम् ।
 श्रीरामचन्द्रेण तदेव देयं विदेहकैवल्यविशेषभाग्यम् ॥

कक्षपरब्लूमम् मुठलीय मुक्यमाणा पाकवत्तर्कणाल एतु मुन्पु बेहूप्पट्टतेऽ, परम्परोगानुगान अप्तिवर्त्तु एन्ऱु बेयर्प बेहूतेऽ, अतुवे अन्त मुक्ती एन्नुम् विचेष्ठ पाक्यम् पूर्णरामसन्तरणल केाउक्कप्पट्ट वेण्णुम्.

ॐ

॥ सावेरि - रामेण ॥

पल्लवी

रामेण मे तत्कैवल्यं देयं यत्पुरा श्रीशुकाद्यात्तदायम् ।

स्वाविद्यातत्कार्यविहीनेन तत्त्वज्ञानिपटलगम्येन ।
 भागलक्षणयालक्षितेन प्रत्यगभिन्नब्रह्मभानेन ॥ रामेण ॥ १
 सर्वोन्द्रियव्यापृतिशून्येन त्रिकालाबाधितविज्ञानेन ।
 सत्त्वादिगुणत्रयास्पृष्टेन भेदासहस्रासामान्येन ॥ रामेण ॥ २
 द्वैतजातग्रसनाद्वैतेन तुम्बुरुनारदादिगीतेन ।
 स्वानन्यचित्तार्जुनसूतेन मौनिचित्तसङ्कटिभातेन ॥ रामेण ॥ ३
 ब्रह्मादिदेवैर्भावनीयेन गतरागजपुण्यपापेन ।
 नित्यमुक्तालिसेवनीयेन स्वविद्यातसत्यवचनेन ॥ रामेण ॥ ४
 समाङ्गादिकल्याणरामेण कामरक्षःकोदण्डरामेण ।
 स्वानन्यचित्तभक्तरामेण सुक्तिपीठपट्टाभिरामेण ॥ रामेण ॥ ५
 स्वाज्ञानतत्कारयाल्यतीतेन मौनिहृदयनित्यभातेन ।
 स्ववामाङ्गालङ्गारसीतेन शरणागतदेवजातेन ॥ रामेण ॥ ६
 निरुपमकायसुन्दरेण सर्वोत्तमकम्बुकन्धरेण ।
 दासपटलसमुद्धरेण वेदमस्तकपूर्गसारेण ॥ रामेण ॥ ७

निरस्ताखिलभेदजातेन स्वाध्यस्तविकाराल्यतीतेन ।

योगिधिषणानित्यभातेन रामचन्द्रेन्द्रभाग्यभूतेन ॥ रामेण ॥ ८

रामग्रुहे एनक्कு मोक्षम् कொடுக்கப்படவेण்டும், எந்த (மோக்ஷமானது) முன்பு ஸ்ரீஸராகர் முதலியவர்களால் பெறப்பட்டதோ

ஆத்ம ஸம்பந்தமான அவித்யை அற்றவரால், தத்வஞானிகள் நிறைந்த கூட்டத்தால் புரிந்துக் கொள்ளப்படவரால், (அவயவம் முதலிய) பகுதிகள் நிறைந்தவர் போன்ற (தடஸ்த) லக்ஷணங்களை (குறியாக் கொண்டவரால், (அப்படி இருப்பினும்) ஆத்மதத்வம் அன்றி வேறல்லாத ப்ரஹ்மஸ்வரூபமாக இருப்பவரால் (१)

அனைத்து இந்தரிய வ்யாபாரமும் அற்றவரால் (அதற்கு அப்பாற்பட்டவரால்), மூன்று காலத்தாலும் குடையற்ற ஞானவடிவினரால், ஸத்வம் (ரஜஸ் தமஸ்) ஆகிய முக்குணங்கள் (கலந்த மாயையிலே) தொடப்படாதவரால், பேத புத்தியற்ற இருத்தல் என்ற நிலையில் உள்ளவரால் (அனைத்திற்கும் பொதுவான இருத்தல்) - २

தவைதத்தினால் உண்டாவதை நீக்கும் அத்வைதப்பொருளால், தும்புரு நாரதர் முதலியவர்களால் பாடப்பட்டவரால், தானன்றி வேறு இல்லை என்ற புத்தியை (உபதேசித்த) அர்ஜானனின் ஸாரதியால், முனிவர்களின் மனத்தில் உடனே தோன்றுபவரால் - ३

ப்ரஹ்மா முதலிய தேவர்களால் வணங்கப்படவேண்டியவரால், ஆசையினால் உண்டாகும் புன்யம் பாபம் (ஆகிய இருமைகள்) அற்றவரால், எப்போதும் முக்தி நிலையைப் பெற்றவர்களால் வணங்கப்படுபவரால், தன்னால் புகழுடைந்த ஸத்ய வாக்குள்ளவரால், ஸமாதி முதலிய பரம மங்கலங்களைத் தரும் ராமங்கு, ஆசையை கட்டுக்குள் வைக்கும் கோதண்டம் தாங்கிய ராமங்கு - (४)

தன்னைத் தவிர்த்து வேறொன்றிலும் புத்தியைச் செலுத்தாத பக்தர்களை மகிழ்விப்பவரால், முக்தி பீடத்தின் (சக்ரவர்த்தியாக அமர்ந்து) பட்டாபிஷேகம் செய்துக்கொண்ட ராமங்கு - (५)

ஆத்மவிஷயமான அஞ்ஞானம் அதனால் உண்டாகும் செயல் கூட்டங்களுக்கு அப்பாற்பட்டவரால், முனிவர்களின் ஹருதயத்தில் எப்போதும் தோன்றுபவரால், சீதையால் அலங்கரிக்கப்பட்ட தன்னுடைய இடது பாகத்தைக் கொண்டவரால், சரணடையும் தேவர்களைக் கொண்டவரால் - (६)

ஓப்பற்ற அழகுள்ள உடலைக் கொண்டவரால், மிகவும் சிறப்புடைய சங்கு போன்ற கழுத்துடையவரால், அடியார் கூட்டத்தைக் கரை ஏற்றி விடுபவரால், உபநிஷதங்களின் நிறைந்த ஸாரமானவரால் - (७)

அனைத்து பேதங்களால் உண்டாக்குவனவற்றை விட்டவரால், தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் மாற்றங்கள் அனைத்துக்கும் (போலத் தோன்றுபவற்றுக்கு) அப்பாற்பட்டவரால், யோகிகளின் அறிவில் தினமும் ஒளிர்பவரால், ராமச்சந்தரேந்தரரின் (என்ற முத்ரை கொண்ட யோகியின்) பாக்யமானவரால் / ராமச்சந்தரேந்தர என்ற பாக்யமே வடிவானவரால் - (८)

॥ चतुर्थन्तगीतम् ॥

नमो नमस्तुभ्यमनन्तकोटि श्रीरामत्रिपादैभवराघवाय ।
विदेहकैवल्यविशेषसौख्यं त्वत्पादसेवाफलमस्तु मद्यम् ॥

पूर्णरामचन्द्रनुक्तु, मुन्नरु पात वेवपवम केान्नं राकवलुक्कु उनक्कु अनन्तकोटि नमस्कारम! वीतेल्लमोक्षम ऎन्ऱ वीचेष आनन्तम मर्ऱ्ऱुम उन्न पात्तत्तिल चेवेव चेय्त पलन्न ऎनक्कु कीटेक्कट्टुम.

॥ श्रीरामचन्द्राय तुभ्यम् - आरभिरागः ॥

पल्लवी

श्रीरामचन्द्राय तुभ्यं नमोस्तु विदेहकैवल्यसुखं ममास्तु ॥

द्वयष्टकलावैरल्यान्निष्कलाय शान्तनानासामान्यविशेषाय ।

मायारोगहानान्निरामयाय नित्यमुक्तबृन्दाशास्यमानाय ॥ श्री ॥ १

ब्रह्मादिदेवतापूर्गभाव्याय निर्गतावरणज्ञानिसेव्याय

सूरिबृन्दनित्यकीर्तिव्याय भक्तालिहृत्कमलध्यातव्याय ॥ श्री ॥ २

सच्चिदानन्दरूपादच्युताय ब्रह्मैवाहमस्मीति भाविताय ।

केशकोट्यंशसुसूक्ष्मभूताय गगनादेरपि बृहत्भूताय ॥ श्री ॥ ३

प्रत्यगाभिन्नपरात्मरूपाय त्रिपुटीग्रसनज्ञेयरूपाय ।

विरव्यातपुरुषोत्तमरूपाय सन्यस्तसंसारदण्डरूपाय ॥ श्री ॥ ४

भागादिलक्षणेभ्यो लक्षिताय वेदमस्तकज्ञानविर्भूताय ।

सत्त्वादिगुणगणातिरिक्ताय त्रैकालिकविज्ञानविभाताय ॥ श्री ॥ ५

मूलाधारादिषद्वक्तभाव्याय षड्गौर्ध्वर्णशुभसंभाव्याय ।

संकल्पातिरिक्तभक्तसेव्याय षण्मतसिद्धान्तज्ञानिभव्याय ॥ श्री ॥ ६

मायातत्कार्यकलनातीताय जीवन्मुक्तपटलभाविताय ।

परमाक्षरोऽस्मीति सेविताय सत्तासाम्योऽहमिति पूजिताय ॥ श्री ॥ ७

सर्वानुभवध्यानविहीनाय हेयाभ्युपादेयदोषहानाय ।

कबलीकृतमायावैभवाय श्रीरामचन्द्रेन्द्रात्तकैवल्याय ॥ श्री ॥ ८

ஸ்ரீராமசந்தரனுகிய உனக்கு நமஸ்காரம்.விதேஹமுக்தி சுகம் என்னுடையதாகட்டும்.

பதினாறு கலைகள் (அவர் பேரொளிக்கு) மிகவும் குறைவாக இருப்பதால் கலைகள் அற்றவருக்கு, பற்பல பொதுவானவையும் குறிப்பானவைகளும் அடங்குமிடத்துக்கு, மாயை எனும் வ்யாதியால் பாதிக்கப்படாமல் ஆரோக்யமான வருக்கு, முக்தி அடைந்தோரால் எப்போதும் விரும்பப்படுபவருக்கு (1)

ப்ரஹ்மா முதலிய தேவதா கணங்களால் மதிக்கப்படுபவருக்கு, ஆவரணங்கள் நீங்கியஞானிகளால் சேவிக்கப்படுபவருக்கு, ஞானிகள் கூட்டத்தினால் எப்போதும் கீர்த்தனம் செய்யப்பட வேண்டியவருக்கு பக்தர் குழாத்தின் ஹ்ருதயத் தாமரைகளில் த்யானம் செய்யப்பட வேண்டியவருக்கு (2)

ஸச்சிதானந்த வடிவத்திலிருந்து (துளியும்) மாறுதவருக்கு, ப்ரஹ்மமே நான் என்று த்யானிக்கப்படுபவருக்கு, ஒரு கேஸாத்தின் கோடியில் ஒரு பகுதி அளவுக்கு ஸுக்ஷமமாகவும் (அனுவாகவும்), ஆகாயம் (ஸர்வவ்யாபக வஸ்துவை) முதலியவற்றைக் காட்டிலும் பெரியதாய் (மஹத்தாகவும்) உள்ளவருக்கு (3)

அந்தராத்மாவினின்று வேற்ற ஆத்மஸ்வரூபமானவருக்கு, (அறிபவர், அறிவு, அறியப்படும் பொருள் என்ற) மூன்று பக்கங்களை நீக்கி அறியப்படும் ஒரே பொருளாய் இருப்பவருக்கு, ப்ரஸித்தமான புரஷோத்தம ஏபம் உடையவருக்கு, ஸம்ஸாரத்தை விட்டு நீங்கி தண்டத்தைத் தாங்கியவராக இருப்பவருக்கு - (4)

பகுதிகள் முதலிய (தடஸ்த) லக்ஷணங்காலும் லக்ஷிக்கப்படுபவருக்கு, வேதாந்த ஞானமேயாக ஆவிர்பாவும் செய்தவருக்கு, ஸதவும் முதலிய குணங்களுக்கு அப்பாற்பட்டவருக்கு, முக்காலம் உணர்ந்தறிந்தவருக்கு - (5)

மூலாதாரம் (ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், விசுத்தி, ஆஜ்ஞா, ஸஹஸ்ராரம்) ஆகிய ஆறு சக்ரங்களில் பூஜிக்கப்படுபவருக்கு, ஆறு நற்குணங்கள் (ஆந்து'ஸம்ஸ்யம், அனுக்ரோஹ: ஸ்ருதம், ஶீலம், தீம:, ஶாம:) என்ற ஸம்பத் நிறைந்தவருக்கு, ஸங்கலப்பத்தைத் தவிர (வேறு எந்த ப்ரயாஸையுமின்றி) இருத்தலால் பக்தர்களால் சேவிக்கப்படவேண்டியவருக்கு, (காணபத்யம், கெளமாரம், ஶாக்தம், ஶைவம், வைஷ்ணவம், ஜெளாரம்) என்ற ஆறுமத ஸித்தாந்தத்தை ஸ்தாபித்த ஞானிகளான (ஸங்கராசார்யர் முதலியோரால்) மதிக்கப்படுபவருக்கு - (6)

மாயை மற்றும் அதன் கார்யங்கள் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டவருக்கு, ஜீவன் முக்தியை விழைவோர் கூட்டத்தால் மதிக்கப்படுபவருக்கு, நான் பரம்பொருளே, அழிவற்ற வஸ்துவாகவே உள்ளேன் என்று சேவிக்கப்படுபவருக்கு, அனைத்துப் பொருளிலும் உள்ள ப்ரஹ்மம் என்று பூஜிக்கப்படுபவருக்கு வாஸ்து - (7)

த்யானம் முதலிய அனைத்து அனுபவங்களும் அற்றவருக்கு (அதன் மூலம் எட்டாதவருக்கு), வேண்டாமென்று விடுதல், வேண்டுமென்று ஏற்றுக்கொள்ளுதல் (என்ற விருப்பு வெறுப்புள்ள இருமை நிலைகளாகிய) தோஷங்களை நீக்குபவருக்கு, மாயையால் மறைக்கப்படுபவருக்கு, ஸ்ரீராமச்சந்தரேந்தரன் என்ற பெயருடன் எவரிடம் முக்தி கிடைக்குமோ அவருக்கு - (8)

॥ पञ्चम्यन्तगीतम् ॥

ब्रह्मात्रमसन्नेति यत्त्वैयन्तेन पद्यते ।
स्वमात्रं त्रैपदं तद्दि तस्मात् किञ्चिन्नाविद्यते

परब्रह्मम् मट्टुमो कवलैकलोकुम् इलैलै एन्ऱु एन्त उपनीषतांकां
मुलमाक अरियप्पटुकीर्तो, अन्त आक्तमस्वरूपम् आक मट्टुमो तत्त्वमली एन्ऱ त्तरपतम
अतुवेप, अठनीटमीरुन्तु (वेग्रुक) तुलीक्कुट इरुप्पतीलैल.

पल्लवी

तत्त्वैपदादन्वं न किञ्चिदस्ति तत्स्वमात्रमिति बोधान् सुक्तिरस्ति ।

यत्परित्राजकालिहृद्धिभातं यत्सनकादिमौनीशबृन्दगीतम् ।
यत्परमार्थद्वक्षकृद्धिभातं यत्सर्वापहवसिद्धब्रह्मभूतम् ॥ तत्त्वै ॥ १
यत्कलपक्कल्पनागतिदूरं यदद्योत्तरशतवेदान्तसारम् ।
यतिरिक्तं नेति ज्ञविहारं यत्पराभूमिविभातब्रह्मतारम् ॥ तत्त्वै ॥ २
यत्तत्वं केनापि वक्तुमशक्यं यत्स्वातिरिक्तं नेतीति ज्ञातुं शक्यम् ।
यदाहुर्वेदवत्सूनृतवाक्यं यद्वदन्ति मुनयः कैवल्यशिक्यम् ॥ तत्त्वै ॥ ३
यदिव्यनामस्मर्तृमनोमान्वं यत्ज्ञानविद्युरजन्मलोकनिन्द्यम् ।
यद्रूपालोकनचक्षुरमान्वं यत्परायणज्ञबृन्दं सर्ववन्द्यम् ॥ तत्त्वै ॥ ४
यत्पराद्वयं धामानाद्यनन्तं यद्वद्व्यसम्यग्ज्ञानमल्पाविद्यान्तम् ।
यत्परमाद्वैतमण्डविश्रान्तं यद्रामब्रह्मकैवल्य सीताकान्तम् ॥ तत्त्वै ॥ ५
यन्नानाविधकलनाविरामं यदनन्यभक्तबृन्दं वीतकामम् ।
यन्मायातत्कार्यग्रामविरामं यन्मौनिमण्डलहृदयाभिरामम् ॥ तत्त्वै ॥ ६
यद्वाच्यवाचकभिदाविहीनं यद्भक्तपटलहृदयविमानम् ।
यत्स्वतत्त्वज्ञानं स्वाज्ञानहानं यत्स्वाविद्याभानग्रासभूरिभानम् ॥ तत्त्वै ॥ ७
यदुन्नतोन्नतत्वेन भावितं यत्तत्वं सत्तासामान्यमिति ख्यातम् ।
यत्स्वावशेषतया ब्रह्मजातं यद्रामचन्द्रेन्द्रात्कैवल्यभूतम् ॥ तत्त्वै ॥ ८

அந்த மூன்று பதங்களைக் காட்டிலும் வேறொன்றுயில்லை அதுவே ஆத்ம ஸ்வரூபமாக உள்ளது என்ற அறியப்படுபவதால் முக்கி உண்டு.

எது ஸந்யாலிகளின் குழுக்களின் உள்ளங்களில் ஒளிர்கிறதோ, எது ஸநகாதி முனிவர்கள் மற்றும் சிவனுல் சேர்ந்து பாடப்பட்டதோ, எது பரமார்த்த தசையில் உடனே அறியப்படுகிறது, எது எல்லாவற்றையும் மறைத்து ப்ரஹ்மம் மட்டுமாக இருக்கிறதோ - (1)

எது கல்பிக்கப்படுவதற்கும் கல்பனைகளுக்கும் வெகு தூரத்தில் உள்ளதோ, எது 1008 வேதாந்தங்களின் ஸாரமாக உள்ளதோ, எதைத் தவிர ஞானம் வசிக்குமிடம் (விஷயம்) வேறு இல்லையோ, எது ஓம்காரம் தாரகப்ரஹ்மம் தோன்றும் பரவெளியாக உள்ளதோ - (2)

எந்த தத்வம் யாராலும் சொல்லப்படமுடியாதோ, எது தன்னைத் வேறொன்றில்லை என்று அறியத் தக்கதோ, எதை வேதத்தைப் போல ஹிதமான வாக்யமாகக் சொல்கின்றனரோ, எதை முனிவர்கள் பரம முக்கியாகக் கூறுகிறார்களோ - (3)

எந்த திவ்யமான பெயர் நினைப்பவருடைய மனத்தை நிதானப்படுத்துகிறதோ, எந்த ஞானத்தால் (அதை) அறிந்தவர்களுக்கு உலகத்தை வெறுத்து ஜன்மமற்ற நிலை கிடைக்கிறதோ, எந்த உருவைக்காண கண்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனவோ, எதை சென்று சேர வேண்டிய பரம நிலை என்று அறிந்தவர்களைக் கொண்டதோ, எது எல்லோராலும் வணங்கப்படுகிறதோ - (4)

எது பரமாத்வைதமாக உள்ளதோ, எந்த இருப்பிடம் ஆதியும் அந்தமும் இல்லாமல் உள்ளதோ, எது ப்ரஹ்மம் என்ற சரியான ஞானத்தின் சிறிய அளவிலான அவித்யை என்பதன் முடிவில் உள்ளதோ, எது பரமாத்வைதம் நிறைந்த ஶாந்த ஸ்வரூபமாக உள்ளதோ, எது ப்ரஹ்மமுக்கி நிலையாகவும் சீதையின் மனைஞாகவும் உள்ளதோ - (5)

எது பல்வேறு கார்யங்கள் அற்ற நிலையில் உள்ளதோ, எது வேறொன்றிலேயே ஈடுபடும் கூட்டத்தை உடையது, எதோ காமத்தை விட்டதாக உள்ளதோ, எது மாயை மற்றும் அதன் கார்யக் கூட்டத்திலிருந்து விடுபட்டுள்ளதோ, எது முனிவர் கூட்டங்களின் ஹ்ருதயத்திற்கு ஸந்தோஷம் அளிக்கிறதோ - (6)

எது சொல்வது சொல்லப்படுவது என்ற பெயர்கள் அற்றதோ, எது பக்தர் கூட்டங்களின் ஹ்ருதயத்தை இட்டுச் செல்கிறதோ, எந்த தத்வஞானமானது தன்னைப்பற்றிய அஞ்ஞானத்தை நீக்குகிறதோ, எது தனக்குள்ளே தோன்றும் அவித்யை தோற்றத்தை பலவிதத்தில் நீக்கும் ஒளியாக உள்ளதோ - (7)

எது மிகச் சிறந்தவற்றிலெல்லாம் சிறப்பாக இருக்கிறதோ, எந்த தத்வம் ஸத்தா ஸாமான்யம் என்று ப்ரஸித்தமாக அறிய ப்படுகிறதோ, எது தான் என்ற பாகமாகத் (தோன்றுவதும்) ப்ரஹ்மத்திடமிருந்து உண்டானதோ, எது ராமசந்தரேந்தர (யதி)ருக்குக் கிடைத்த முக்கி ஸ்வரூபமாக உள்ளதோ / ராமசந்தரேந்தர என்ற பெயரில் கிடைத்த முக்கி ஸ்வரூபமாக உள்ளதோ - (8)

ॐ

॥ षष्ठ्यन्तगीतम् ॥

आनन्दभैरवी

त्रैपदरामचन्द्रस्य स्वानन्यभक्तेष्टदस्य दासोऽहम् ।

अथवा स्वेतरभेदग्रासत्रिपाद्रामचन्द्र एवाहम् ॥

मुन्नरु पातुंगकर्ण लकाण्णं रामचन्द्रनुग्रहय, आत्माविनीन्नरु वेरल्ल एन्नरु पक्षी
केशलुत्तुवोरुक्कु वेण्णटियन अनीप्पवरुग्रहय, तालुग्रेय उन्नेलोन्न इल्लावीटिल नान्न-
प्रिर्ण एन्नरु पेतत्तत्त नीक्कुम तरीपात्तरामचन्द्रगुक्को उन्नेलोन्न.

॥ रामचन्द्रस्य - आनन्दभैरवी ॥

पल्लवी

रामचन्द्रस्य तव दासोऽहं नो चेत्तैपदराम एवाहम् ॥

दयालो तव दयनीयोऽहं नित्यशुद्धबुद्धब्रह्मैवाहम् ।

पतितपावनपावितोऽहं क्षरादिग्रापराक्षरोऽहम् ॥ रा ॥ १

हे करुणाकर तावकोऽहं सकलमहावाक्यवेद्योऽहम्

भक्तवत्सल तव भक्तोऽहं निर्मायशुद्धचैतन्यमहम् ॥ रा ॥ २

सद्गुरुत्वद्वीतगायकोऽहं द्वैतजातहानाद्वैतोऽहम् ।

सेवकालिप्रियसेवकोऽहं भावनातीतभूमानन्दोऽहम् ॥ रा ॥ ३

सत्यवचन तेऽनुकम्प्योऽहं स्वाविद्यातत्कार्यविहीनोऽहम् ।

देहभयमितियाचकोऽहं तुरीयतुरीयसंविदहम् ॥ रा ॥ ४

भक्तालिपक्षरक्षणीयोऽहं सूर्यादिभासकज्योतिरहम् ।

परमसुलभ त्वान्नाथोऽहं परमहंसहृदभातोऽहम् ॥ रा ॥ ५

सत्यसङ्कल्प तव तल्पोऽहं सङ्कल्पग्रासनिर्विकल्पोऽहम् ।

सत्यकाम त्वद्भक्तिकामोऽहं सत्यविज्ञान भूमानन्दोऽहम् ॥ रा ॥ ६

भवरुग्वैद्यभवरोग्यहं वाचामगोचरपरमात्माहम् ।

स्वाज्ञानमोचक त्वद्ज्ञोऽहं स्वज्ञानाविर्भूतचिद्ग्रोमाहम् ॥ रा ॥ ७

दीनबन्धो तवबन्धुरहं स्वेतरासहस्रासाम्योऽहम् ।

रामचन्द्रनुत्तय , उन्नुत्तय तासुके इरुक्किऱेऩ! इल्लैयेयनीलं त्रिपत्रामुकेवे
उल्लेण.

ஓ தயை மிகுந்தவனே! உனது தயைக்கு பாத்திரமாவதாக உள்ளேன்
நித்யமாகவும் சுத்தமாகவும் ஞானமாகவும் உள்ள ப்ரஹ்மமே நானுகை உள்ளேன்! கீழே
விழுந்தோரைக் காப்பவனுகை உள்ளேன்!

ஓ கருணைகரனே! உன்னுடையவனுகை உள்ளேன், அனைத்து மஹாவாக்யங்களாலும் அறியப்படும்
பொருளாய் இருக்கிறேன், பக்தர்களுக்கு அருளூபவனே உன் பக்தனுகை உள்ளேன்! மாயையற்ற
சுத்தசைதன்ய ஸ்வரூபமாய் உள்ளேன் - २

நன்றகப் பாடப்படும் தன்மையதைப் பாடுபவன் நான். தவைதத்தினால் உண்டாகுபவற்றை விட்டு
அத்வைதமாக இருப்பவன் நான். அடியார்கூட்டத்தினை அன்புடன் சேவிக்கும் அடியேன் நான்.
என்னுவதற்கு அப்பாற்பட்ட அனந்தமான ஆனந்தமாக உள்ளவன் நான். - (३)

ஸத்யவாக்குள் உனது தயைக்கு பாத்திரமாகக் கூடியவனுகை உள்ளேன்.

ஆத்மவிஷயமான அவித்யையினால் தோன்றும் செயல்பாடுகள் அற்றவனுகை உள்ளேன். "அபயம்
அனிப்பாய்" என்று யாசிப்பவனுகை உள்ளேன். தூர்யதூர்யம் என்னும் (ஸாத்த சைதன்யத்தின்
நிலையுடன் ஒடுங்கிய) நிலையில் உள்ள பேரொளி நான். - (४)

பக்தர் கூட்டத்தின் பக்கத்தில் காக்கப்பட வேண்டியவன் நான், ஸவிர்யன் முதலியவற்றின்
ஒளிவிடச்செய்யக்கூடிய ஒளியாக இருக்கிறேன். மிகவும் எளியவனுகை உன்னை நாதனுகைக்
கொண்டவனுகை உள்ளேன். பரமஹம்ஸர்களின் உள்ளத்தில் ஒளிரும் ப்ரஹமஸ்வரூபமாக
உள்ளேன். - (५)

ஸத்யமே ஸங்கல்பமாக கொண்டவனுகை உன்னுடைய அடியவன் நான், மனத்தின் செயல்பாடுகள்
நீங்கிய மாற்றமற்ற பொருளாக உள்ளேன். ஸத்யத்திலேயே விருப்பமுள்ள உன்னுடைய பக்தியை
விரும்புபவனுகை உள்ளேன். ஸத்யமும் ஞானமுமான ப்ரஹ்மானந்தமாக உள்ளேன். - (६)

ஸம்ஸாரமெனும் வ்யாதிக்கு வைத்யனிடமிருந்து தோன்றிய பவரோகத்தை உடைய ரோகியாக
உள்ளேன். வாக்குக்கு எட்டாத பரமாத்ம ஸ்வரூபமாக உள்ளேன். ஆத்மஸம்பந்தமான
அஞ்சோனத்தை நீக்கும் உன்னை அறியாதவனுகை உள்ளேன். ஆத்ம ஞானத்தால் உண்டாகும்
சிதாகாசமாக உள்ளேன். - (७)

ஹே தீனபந்துவே! உனது பந்துவாக உள்ளேன்! நான் மற்றது என்ற பேதமற்ற அனைத்திலும்
பொதுவாய் உள்ள ஸத்தா ஸாமான்யமாக உள்ளேன். தவம் செய்வோரை விரும்பும் தவம்
செய்பவனுகை உள்ளேன்! ராமசந்த்ரேந்த்ரன் என்ற முக்திநிலையாக உள்ளேன் /ஹே ராமசந்த்ரேந்த்ர!
நான் முக்திநிலையாக உள்ளேன். - (८)

ॐ

॥ सप्तम्यन्तगीतम् ॥

विदेहैवल्यधरासुतेशो स्वानन्यभक्तस्वपदप्रदेस्मिन् ।
त्रिपाद्विभूतीश्वररामचन्द्रे मदीयचित्तं विलयं प्रयातु ॥

मुक्तीस्वरूपमाय (व्रीडेहै न्नाट्टिनं शीरप्पाय) उल्ला पूमिक्षेवीयिनं पुतलंवीयानं क्षत्तात्तेवीयिनं मण्णेगानीटत्तीलं ताळं (अवणे) वेगेग्रुन्नमिल्लै एन्ऱ पक्तीयेत्त तरुपवनीटत्तीलं, अन्त तरीपात्तवीपूती रामसन्तरणीटत्तीलं एनं शीत्तमं छुंकट्टुमं.

विदेह - भैरवी

पल्लवी

विदहैवल्यसीतारमणे मच्चित्तं लयमेतु नारायणे ॥

स्वकल्पितसर्वाधिष्ठानरूपे समस्तध्यानानुभूतिदुरापे ।
स्वानन्यगतिकभृत्यसुप्रापे सूनृतभाषणश्रीरामभूपे ॥ वि ॥ १
सत्यप्रबोधात्मानन्दलक्षणे स्वशरणागतापन्निवारणे ।
सर्वब्रह्माण्डपटलकारणे भक्तालिमुक्तिदश्रीमच्चरणे ॥ वि ॥ २
नित्यनिर्गुणस्वसंविदाकारे निर्गतविविधभावनाकारे ।
निखिलवेदमस्तकसञ्चारे निर्गतातिशयचिद्ब्रह्मतारे ॥ वि ॥ ३
स्वाविद्यातत्कार्यपूगकारणे स्वानन्दभक्तपटलतारणे ।
स्वनामगायकापन्निवारणे स्वतारनादातीतनारायणे ॥ वि ॥ ४
कल्याणगुणनिचयाभिरामे कारुण्यपूरितभक्तालिकामे ।
कमलाया नित्यविश्रान्तिसीमे कालादिनानाकलनाविरामे ॥ वि ॥ ५
केवलनीरदश्यामलदेहे क्रोधमात्सर्यादिवृत्तिविदाहे ।
कोटिकोटिब्रह्माण्डबृन्दगेहे कुत्सितमायातत्कार्यनिरीहे ॥ वि ॥ ६
चक्रराट् षट्कोणमध्यविहारे चक्रविदारितनक्रेशसारे ।
चातुर्यचमत्कारपारावारे चामीकररचितपीताम्बरे ॥ वि ॥ ७
भजनपरायणहृदिभाते भक्तिप्रेमान्वितमौनिसेविते ।
भासुरकौस्तुभादिहारान्विते भक्तरामचन्द्रेन्द्रमुक्तिभूते ॥ वि ॥ ८

விதேஹ முக்தி (விதேஹ நாட்டின் சிறப்பு) என்னும் சீதையின் தலைவனிடத்தில், நாராயணனிடத்தில் என் புத்தி ஒடுங்கி நிற்கட்டும்.

அனைத்து த்யானங்களாலும் அனுபவங்களாலும் அடைவதற்கரியவனிடத்தில், தன்னால் கல்பிக்கப்பட்ட அனைத்துக்கும் அதிஷ்டானரூபமாக உள்ளவனிடத்தில், தானன்றி வேறில்லாத நற்கதியை யாருடைய அடியார்கள் எளிதில் அடைவார்களோ அவரிடத்தில், ஸத்யமாகவும் பரியமாகவும் பேசும் ஸ்ரீராமன் என்ற அரசனிடத்தில் - (1)

உண்மை ஞானமான ஆத்மானந்தத்தின் லக்ஷணத்தில், தன்னிடத்தில் சரணைந்தவரின் துன்பத்தைப் போக்குபவரிடத்தில், அனைத்து ப்ரஹ்மாண்ட கூட்டங்களிற்கும் காரணமானவரிடத்தில், பக்தர் கூட்டங்களுக்கு முக்தியளிக்கும் ஸ்ரீ ராமனின் பாதங்களில் - (2)

நித்யமான நிர்குணமான பரம்பொருளின் வடிவத்தில், பல்வேறு பாவனைகளும் அற்ற வடிவத்தில், அனைத்து உபநிஷதங்களும் எங்கே ப்ரஹ்மஸ்வரூபத்தில் ஸஞ்சரிக்கின்றனவோ, அதைத்தாண்டி ஒன்றுமில்லை எனும் ஓம்கார ப்ரஹ்மத்தில் - (3)

ஆத்ம ஸம்பந்தமான அவித்யை மற்றும் அதனால் உண்டாகும் கார்ய ஸமூஹத்திற்கு காரணமாக உள்ளவரிடத்தில், ஆத்மானந்தத்தில் (மூழ்கிய) பக்தர் கூட்டத்தைக் கரையேற்றுபவரிடத்தில், தன் நாமத்தைப் பாடுபவர்களின் ஆபத்தை நீக்குபவரிடத்தில், ப்ரஹ்மஸ்வரூபத்துக்கு அருகிலிருப்பதாகச் (சொல்லப்படும்) ஓம்கார நாதத்தையும் தாண்டி உள்ள நாராயணனிடத்தில் - (4)

மங்கலமான குணங்கள் கூடி இருக்கும் ராமனிடத்தில், கருணையுடன் பக்தர்க்கூட்டத்திடம் ஆசை கொண்டவரிடத்தில், லட்சமி நித்யமாக வாசம் செய்யும் பூமியில், காலம் முதலிய பல்வேறு கார்யங்களின் செயல்பாடுகளிலிருந்து தனியே இருப்பவரிடத்தில் - (5)

தனித்த ஜலம் மிக்க கார்மேக வடிவம் கொண்ட ஶரீரம் உள்ளவரிடத்தில், க்ரோதம், பொருமை முதலிய சித்த வ்ருத்திகளை எரிப்பவரிடத்தில், கோடி கோடி ப்ரஹ்மாண்டங்களின் கூட்டங்கள் எல்லாம் யாருக்கு இல்லமாக (ஸர்வவ்யாபியான படியால்) இருக்கிறதோ அவரிடத்தில், நன்மையற்ற மாயையும் அதன் கார்யங்களுக்கும் வேலையற்ற இடத்தில் - (6)

சக்ரராஜத்தின் (ஸ்ரீ ராமயந்தரத்தில்) அறுகோணங்களுக்கு நடுவில் வீற்றிருப்பவரிடத்தில், எவருடைய சக்ரத்தால் முதலைத் தலைவன் வெட்டப்பட்டானே அவரிடத்தில், சாதுர்யமும் சமத்காரமும் (நிறைந்த பேச்சும் நடத்தையும்) உள்ள ஸமுத்ரத்தில், அழகாக மஞ்சள் பட்டாடை உடுத்தியவரிடத்தில் - (7)

பஜ்னையை பரம மார்க்கமாக கொண்டோரின் ஹ்ருதயத்தில் தோன்றுபவரிடத்தில், ப்ரேமபக்தி நிறைந்த முனிவர்களால் சேவிக்கப்படுபவரிடத்தில், ஒளிமிக்க கெளாஸ்துப ஹாரம் அணிந்தவரிடத்தில், ராமசந்தரேந்தர் என்ற பக்தரின் முக்தியாக உள்ளவனிடத்தில் / பக்தர்களுக்கு எந்த ராமசந்தரேந்தரன் முக்தி ஸ்வரூபமாக உள்ளானே அவனிடத்தில் - (8)